





இரா.இராஜேஸ்துமார்
அளவர் /உதவி வரைவாளர்

சி.சடைபாக்கியம்
மேற்பார்வையாளர் / வரைவாளர் - II

நகர் ஊரமைப்புத் துறை - (DTCP) மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சாணார்பட்டி ஊராட்சி (திட்டமில்லா பகுதி)		
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், சாணார்பட்டி ஊராட்சி மற்றும் கிராமம், சர்வே எண் : 112/1௭1பி, 112/1௭2, 112/1பி, 112/3௭1, 112/3௭2, 112/3பி -ல் அமைபும் உத்தேச குடியிருப்பு மனைப்பிரிவிற்கான தொழில்நுட்ப ஒப்புதல் வரைபடம்.		
விண்ணப்ப எண் : KJKHBDML அளவு : 1:800 (1 செ.மீ = 8மீ)	நாள்:15.05.2025	வ ↑
குறிப்பு : மனைப்பிரிவின் மொத்த பரப்பு : 5406.00 ச.மீ (1.3275 ஏக்கர்) சாலையின் பரப்பளவு : 921.15 ச.மீ ஒதுக்கப்பட்ட மனைகள் : 22 மனைப்பிரிவின் எல்லை : நிலையிலுள்ள சாலை : மனைப்பிரிவு சாலை :		
பொது ஒதுக்கீடு: உள்ளாட்சிக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டவை : 1).மனைப்பிரிவு சாலையின் பரப்பு : 921.15 ச.மீ (மூலை முடக்கு உட்பட) மனைகளின் பரப்பளவு =(மனைப்பிரிவின் மொத்தப்பரப்பு - மனைப்பிரிவு சாலையின் பரப்பு) = (5406.00 - 921.15) = 4484.85 ச.மீ 2). பொது ஒதுக்கீடான பூங்காவிற்கு ஒப்படைக்கப்பட்டவை: (மனைப்பிரிவின் மொத்தப்பரப்பு - மனைப்பிரிவு சாலையின் பரப்பு)x 10% ((5406.00 - 921.15)x 10 %=448.49 ச.மீ) பூங்காவிற்கு ஒதுக்கிய பரப்பு - 463.29 ச.மீ (10.33%) 3).உள்ளாட்சிக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டவை: (மனைப்பிரிவின் மொத்தப்பரப்பு - மனைப்பிரிவு சாலையின் பரப்பு)x 0.50% (5406.00 - 921.15)x 0.50 %= 22.42 ச.மீ) ஒதுக்கிய பரப்பு - 24.29 ச.மீ (0.54%) 4).TANGEDCO -க்கு தானமாக ஒப்படைக்கப்பட்டவை: (மனைப்பிரிவின் மொத்தப்பரப்பு - மனைப்பிரிவு சாலையின் பரப்பு)x 0.50% (5406.00 - 921.15)x 0.50 %= 22.42 ச.மீ) ஒதுக்கிய பரப்பு - 25.09 ச.மீ (0.56%)		
கட்டிட வரம்பு: 9.0 மீட்டருக்கும் குறைவாக உள்ள சாலைகளுக்கு 1.5மீ விடப்பட வேண்டும். 9.0மீ முதல் 18.00மீ வரை உள்ள அகலச்சாலைகளுக்கு 3.0மீ விடப்பட வேண்டும். மூலை முடக்கு : 12மீ வரையிலான அகலச்சாலைகளுக்கு 1.50மீ x 1.50மீ விடப்பட வேண்டும். 12மீ-க்கு மேல் 30.50மீ வரையிலான அகலச்சாலைகளுக்கு 4.50மீ x 4.50மீ விடப்பட வேண்டும்.		
நிபந்தனைகள் : 1. அரசாணை எண்: 181, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நள் 09.12.2020-ன் படிபடி மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குநர் சென்னை அனுகரது குறிக்காக ந.க.மண்.1979/2020போ நள்24.12.2020-ன் படி மனைப்பிரிவு சாலைகள், மூலை முடக்கு மற்றும் பூங்கா ஆகியவையும் உள்ளாட்சிக்கும் அரசாணை எண்: 18, நதி(மருதவருடபி) துறை நள்04.02.2019-ன்படிபடி அரசாணை எண்.16, நதி (மருதவருடறு. நள்.31.01.2020) ன்படிபடி பொது உபயோகம் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தினை உள்ளாட்சிக்கு தனிமாகவும், TANGEDCO என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதினை மின்சாரமனை வடிவத்திற்கு தனிமாகவும் அல்லது ஊராட்சிக்கும் தானமத்திரம் மூலம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. 2. இம்மனைப்பிரிவினை உள்ளாட்சி இயூத் ஒப்புதல் அளிக்கும் முன், இடத்தினை எந்த துறையாரும் நில ஆர்ஜித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும், எந்த துறைக்காகவும் நில ஆர்ஜிதப் படப்படி மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பப்படவில்லை என்றும் சம்மதப்பட்ட உள்ளாட்சி அலுவலர் உறுதி செய்து கொள்ளவேண்டும். 3. நில உரிமம் குறித்து வழங்கப்பட்ட சான்றுகள் மற்றும் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபாணனை அல்ல என்று அறியப்பட்டாலே அல்லது மனைப்பிரிவிற்கு தொழில் நுட்ப ஒப்புதல் வழங்கியதால் பாதிப்பு ஏற்படக்கூடிய குழந்தை ஏற்பாடின் மனைப்பிரிவிற்கு வழங்கப்பட்ட தொழில் நுட்ப ஒப்புதல் எவ்வித முன்னறிவிடம் இன்றி நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களால் ரத்து செய்யப்படும். 4. விிற்பனைக்குண்டான மனைகளை விற்பனை செய்யும் போது இவ்வரைபட நகரோடு நகர் ஊரமைப்பதுறையிடல் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆணையின் நகல் மனை வாங்குபவர்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். 5. ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடத்தை எந்தவித மாற்றம் விடுத்தவின்றி மனைப்பிரிவு நுழைவாயிலில் 0.64மீ x 1.20மீ என்ற குறைந்தபட்ச அளவிலான திர்தர தகவல் பலகை மூலம் பொதுமக்கள் பார்வைக்கு திர்தரமாக பிரசுரிக்கப்பட வேண்டும். 6. உத்தேச மனைப்பிரிவு சாலைகள் தரர் சாலைக்காக அமைக்கப்பட்ட பின்னர் உத்தேச மனைப்பிரிவு சாலைகளின் தரம் குறித்து உரிய அலுவலரிடம் தகுதிச்சான்று பெற்று கொள்ளப்பட வேண்டும். 7. உத்தேச மனைப்பிரிவின் ஊடு செல்லும் குறைந்த மின்னழுத்த கம்பி பாதையினை அங்கீகரிக்கப்படும் மனைப்பிரிவின் சாலையோடு மறுதரர் தனது செந்த செலவில் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். 8. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்கள் கற்றுக்கொயிட்டியு,"The Tamil Nadu Government in G.O. Ms. No:112, Housing and Urban Development Department, Dated : 22.06.2017 have approved the Tamilnadu Real Estate (Regulation & Development) Act 2016. The promoter has to advertise, Market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be in any Real Estate project part of it only after registering the real estate project with the TNRERA(Tamil Nadu Real Estate Regulatory Authority)"		
குறிப்பு : அனைத்து அளவுகளும் மீட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.		
SWP/DTCP/DINDIGUL/LAYOUT NO: 72 /2025		
துணை இயக்குநர் (பொ) மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் திண்டுக்கல் மாவட்டம்.		